

அலகு - 2 தொழில் அமைப்புகளின் வடிவங்கள்

அத்தியாயம் 4. தனியாள் வணிகம்

குறுவிடை வினாக்கள்

1. தனியாள் வணிகர் என்று அழைக்கப்படுபவர் யார்?

- ❖ தானே முதலிட்டு, தனது சொந்தத் திறமை மற்றும் அறிவைப் பயன்படுத்தி, எவர் ஒருவர் நிர்வாகத்தை மேலாண்மை செய்கிறாரோ, அவரே தனியாள் வணிகர் எனப்படுகிறார்.

2. கூட்டுரு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக

- ❖ இவை தனக்கென்ற ஒரு சட்டத் தன்மையைப் பெற்று, ஒரு புனைவு நபர் என்ற முறையில், உரிமையாளர்களிடமிருந்து தனித்த ஒரு இயக்கமாகச் செயல்படுகிறது.
- ❖ இதில் உரிமையும், மேலாண்மையும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
- ❖ பங்குதாரர்கள் தேர்ந்தெடுக்கும் இயக்குநரவை, நிறுவனத்தை மேலாண்மை செய்கிறது.
- ❖ உரிமையாளர்கள் மேலாண்மையில் நேரிடையாகப் பங்கேற்க இயலாது.

எ.கா : அரசு நிறுவனங்கள், கூட்டுப்பங்கு நிறுவனங்கள், கூட்டுறவுத்துறை

3. கூட்டுரு சாரா பேரளவு நிறுவனங்களைப் பற்றி சுருங்கக் கூறுக.

- ❖ உரிமையாளர்களும் தொழிலும் ஒன்றாகவே கருதப்படுகிறது.
- ❖ இதில் உரிமையும், மேலாண்மையும் ஒருவரையே சாரும்.
- ❖ உரிமையாளர் வியாபாரத்தை நேரடியாக கட்டுப்படுத்த இயலும்.

எ.கா : தனியாள் வணிகம், கூட்டாண்மை நிறுவனம், இந்து கூட்டுக் குடும்பம்.

4. பின்வருவனவற்றுள் எவை தனியாள் வணிகத்திற்கு பொருந்தும்? ஏன்?

அ. மளிகை ஆ. மருந்துக்கடை இ. கைத்தொழில் மையம் ஈ. சட்டநிறுவனம் உ. இணையதள அமைப்பு

- ❖ அ) மளிகை ஆ) மருந்துக்கடை இ) கைத்தொழில் மையம் உ) இணையதள அமைப்பு ஆகியவை தனியாள் வணிகத்திற்கு பொருந்தும்.
- ❖ ஏனெனில், மேற்கண்ட தொழில் அமைப்புகளைத் தொடங்க குறைந்த மூலதனமே போதுமானது. அதிக இடர்பாடுகள் அற்றது. விரைவாக தொழில் தொடங்கலாம்.
- ❖ மேற்கண்ட தொழிலை நடத்த, எந்தவித சட்டபூர்வமான நடைமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை.

சிறுவிடை வினாக்கள்.

1. தனியாள் வணிகத்தில் இரகசியத் தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?

- ❖ தனியாள் வணிகத்தில், அவர் ஒருவரே உரிமையாளர் ஆதலால், தன் வியாபார கணக்குகளையும், தொழில் சார்ந்த உண்மைகளையும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
- ❖ எனவே தனது தொழில் பற்றிய இரகசியத்தை எளிதாக அவரால் காப்பாற்ற முடியும்.

2. வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?

- ❖ தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது.
- ❖ அதன் விளைவாக, அவரது வியாபாரக் கடன்களைச் செலுத்தத் தொழிலின் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் தன் சொந்தச் சொத்துகளிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்தவேண்டும்.

- ❖ எனவே அவரின் பொறுப்பு முதலீட்டு தொகையுடன் நின்று விடாமல், தன் சொந்தச் சொத்திற்கும் ஈடாகிறது.

3. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி.

1. தனிநபர் உரிமை

- ❖ இது தனி நபரால் நடத்தக்கூடிய அமைப்பாகும்.
- ❖ அவர் ஒருவரே தேவையான மூலதனத்தைச் செலுத்துகிறார்.
- ❖ வணிக நிறுவனத்தின் உரிமையிலும், அதனை நிர்வகிப்பதிலும் மையமாகச் செயல்படுகிறார்.

2. தலையீடு அற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு

- ❖ இவர் தனது அறிவுத்திறன் மற்றும் பட்டறிவின் மூலம் யாருடய குறுக்கீட்டின்றிச் செயல்படுகிறார்.
- ❖ இதன் மூலம் உடனடியாகவும் விரைவாகவும் முடிவெடுக்கிறார்.

3. வரையறாப் பொறுப்பு

- ❖ தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது.
- ❖ அதன் விளைவாக, அவரது வியாபாரக் கடன்களைச் செலுத்தத் தொழிலின் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் தன் சொந்தச் சொத்துகளிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்தவேண்டும்.

4. தனியாள்வணிகத்திற்கு சில உதாரணங்களை கூறு.

1. இனிப்பு கடை
2. பெட்டிக்கடை
3. அழகு நிலையங்கள்
4. தையலகம்
5. சலவை நிலையம்
6. பழ வியாபாரம்

5. தனியாள்வணிகம் - வரைவிலக்கணம் தருக.

- ❖ J.J. ஹேன்சன் அவர்களின் கூற்றுப்படி, "தனியாள் வணிகம் என்பது வியாபார அலகின் ஒரு வகையாகும். அதில் ஒரு நபர் தனது சொந்த பொறுப்பில் மூலதனத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் இடர்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு வியாபாரத்தை மேலாண்மை செய்வதாகும்"

பெருவிடை வினாக்கள்.

1. தனியாள் வணிகத்தின் பண்புகள் யாவை?

1. தனிநபர் உரிமை

- ❖ இது தனி நபரால் நடத்தக்கூடிய அமைப்பாகும்.
- ❖ அவர் ஒருவரே தேவையான மூலதனத்தைச் செலுத்துகிறார்.
- ❖ வணிக நிறுவனத்தின் உரிமையிலும், அதனை நிர்வகிப்பதிலும் மையமாகச் செயல்படுகிறார்.

2. தலையீடு அற்ற செயல்பாடு மற்றும் விரைவான முடிவு

- ❖ இவர் தனது அறிவுத்திறன் மற்றும் பட்டறிவின் மூலம் யாருடய குறுக்கீட்டின்றிச் செயல்படுகிறார்.
- ❖ இதன் மூலம் உடனடியாகவும் விரைவாகவும் முடிவெடுக்கிறார்.

3. வரையறாப் பொறுப்பு

- ❖ தனியாள் வணிகரின் பொறுப்பு வரையறுக்கப்படாதது.

- ❖ அதன் விளைவாக, அவரது வியாபாரக் கடன்களைச் செலுத்தத் தொழிலின் சொத்துகள் போதுமானதாக இல்லையென்றால் தன் சொந்தச் சொத்துகளிலிருந்தும் கடனீந்தோருக்குச் செலுத்தவேண்டும்.

4. முழு இலாபத்தையும் அனுபவிக்கும் உரிமை

- ❖ நிறுவனத்தின் முழு இலாபத்தையும் அனுபவிப்பதால், அவரைமேலும் அதிக இலாபம் ஈட்ட ஊக்கப்படுத்துகிறது.
- ❖ இலாபத்தின் உந்துதலால், அவர் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறார்.

5. அரசு விதிமுறைகள் பின்பற்றாமை

- ❖ இவ்வமைப்பை உருவாக்குவதிலோ, மேலாண்மை செய்வதிலோ அல்லது கலைப்பதிலோ அரசின் விதி முறைகளை பின்பற்றப்படவேண்டிய கட்டாயம் இல்லை.

6. குறைந்த மூலதனம் மற்றும் வரையறைக்குட்பட்ட மேலாண்மைத் திறமை

- ❖ தனி ஒருவரே மூலதனம் வழங்குவதால், முதல் சிறிய அளவிலேயே இருக்கும்.
- ❖ அதனால் நிதித் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
- ❖ மேலாண்மைத் திறமைக் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், நிறுவன விரிவாக்கம் பெரிதும் பாதிக்கப்படலாம்.

2. தனியாள் வணிகத்தின் நன்மைகளை விவரி.

1. எளிதான அமைப்பு

- ❖ தனியாள் வணிகம் மட்டுமே, வியாபார அமைப்பு வடிவங்களில், சட்ட சிக்கல்கள் ஏதுமின்றித் துவக்கலாம்.
- ❖ ஒப்பந்தம், பதிவு போன்றவை இவ்வமைப்பிற்கு அவசியம் இல்லை.
- ❖ எனவே, தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் எவரும் இத்தொழிலை எளிதில் தொடங்கலாம்.

2. கடின உழைப்பிற்கு நேரடி ஊக்குவிப்பு

- ❖ முயற்சிக்கும் வெகுமதிக்கும் நேரடியாக தொடர்பு இருப்பதால், தனியாள் வணிகர் இலாபம் முழுவதற்கும் அவரே உரிமையாளர் ஆகிறார்.
- ❖ இது அவருடைய வியாபாரத்தை ஊக்குவித்து, அயராது உழைக்கச் செய்கிறது.

3. குறைந்த மூலதனம்

- ❖ தனியாள் வணிகத்தை துவங்க, குறைந்த முதலே போதுமானது.
- ❖ கூடுதல் மூலதனம் தேவைப்பட்டால், கடன் பெற்று வியாபாரத்தில் மேலும் முதலீடு செய்யலாம்.

4. கடன் தகுதி

- ❖ தன் வியாபாரக் கடன்களை, சொந்தச் சொத்துக்களில் இருந்தும் தீர்ப்பதால், கடனீந்தோர் எளிதாக கடன் தர முன் வருவர்.
- ❖ அதனால், அவருக்குத் தேவையான கடன் வசதி எளிதாகக் கிடைக்க வாய்ப்புண்டு.

5. வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு

- ❖ வாடிக்கையாளர்களின் விருப்பங்களைத் தெரிந்து வைத்திருப்பதால், அவர்களின் தேவைகளை எளிதாக நிறைவேற்றுகிறார்.
- ❖ அவரின் இணக்கமான நடவடிக்கைகள், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கச் செய்கிறது.

6. விரைவான முடிவு

- ❖ தனியாள் வணிகர் ஒருவர், தானே உரிமையாளராக இருப்பதால், கால தாமதம் இன்றியும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் விரைவாக முடிவு முடிவெடுக்க அவரால் முடியும்.

3. தனியாள்வணிகத்தின் குறைபாடுகளைவிவரி.

1. அளவான மூலதனம்

- ❖ தனியாள் வணிகரின் மூலதனம் வரையறுக்கப்பட்டது.
- ❖ அவரின் வியாபார நடவடிக்கைகள், ஓர் எல்லையைத் தாண்டிச் செல்ல வாய்ப்புக் குறைவு.
- ❖ அவரின் கடன் பெறும் திறனும் குறைவே.
- ❖ எனவே, அதிகமான மூலதனம் தேவைப்படும் தொழிலை, இவரால் துவங்க இயலாது.

2. வரையறுக்கப்பட்ட மேலாண்மைத்திறன்

- ❖ வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் தனி ஒரு மனிதரால் கட்டுப்படுத்தப்படுகிறது.
- ❖ அவரின் அறிவும் திறமையும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வியாபார நடவடிக்கையில் செலுத்தப் படும்போது, சில சமயம் தவறான முடிவெடுக்க ஏதுவாகிறது.
- ❖ வரையறுக்கப்பட்ட மேலாண்மைத் திறமையே அவரின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதைத் தடைசெய்கிறது.

3. வரையறாப்பொறுப்பு

- ❖ தனி வணிகரின் பொறுப்பு என்பது வரையறுக்கப்படாதது.
- ❖ கடனீந்தோர்கள் தமது கடன்களைத் தனியாள் வணிகரின் சொந்தச் சொத்துக்களிலிருந்தும் சரிக்கட்டிக் கொள்ள வாய்ப்பு இருப்பதால், தனிநபர் தன் சொந்த சொத்துக்களை இழக்க வாய்ப்பு உள்ளது.

4. சிறப்புத் தர்ச்சியின்மை

- ❖ தனியாள் வணிக அமைப்பு சிறிய அளவில், இருப்பதால் அதன் நிதி ஆதாரம் வரையறுக்கப்பட்டது.
- ❖ போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினால், பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த இயலாது.
- ❖ எனவே, அவர் ஒருவரே உற்பத்தி, சந்தையிடுதல், கணக்குப் பதிவியல், கடிதத் தொடர்பு போன்ற பணிகளை கையாள முடியாது.
- ❖ இதன் விளைவாகத் திறமைக் குறைவு ஏற்படும்.

5. அவசர முடிவு

- ❖ அவசர முடிவுகள் நிறுவனத்திற்கு, நன்மை பயப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் வியாபாரத்தை அழிவுப் பாதைக்கு செல்ல வழி வகுத்துவிடும்.